1979 மார்ச் 19]

மாண்புமிகு செல்வி பி. டி. சரஸ்வதி : (அ) இல்லை.

(ஆ) இக்கேள்விக்கு இடமில்லை.

Building for Veterinary Hospital at Kookal Union.

* Q. No. 477—THIRU SALEM M. ARUMUGAM : Will the Hon. the Minister for Social Welfare be pleased to state the steps taken for the construction of a Veterinary Hospital at Kookal Union in Gudalur Assembly Constituency?

மாண்புமிகு செல்வி பி. டி. சரஸ்வதி : கூக்கலில் கால்நடை மருந்தகம் அமைப்பதற்காக செயற் குறிப்பு ஏதும் பெறப்பட வில்லை. தற்போது கூக்கலிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கூடலூரில் கால்நடை மருந்தகம் ஒன்று செயற் பட்டு வருகின்றது.

திரு. சேலம் மு. ஆறுமுகம் : அங்கு உடனடியாக கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தும் திட்டம் இப்போது இல்லை யென்றாலும் அந்தப்பகுதி மலைவாழ் மக்களுடைய நலன்களைக் கருதி நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியையாவது விட அரசு முன்வருமா?

மாண்புமிகு செல்வி பி. டி. சரஸ்வதி ; இதுபற்றி அரசு ஆய்ந்து பரிசீலித்து முடிவு எடுக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வி எண்கள் 478, 479 அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தள்ளி வைக்கப்படுகின்றன.

வினா-விடை நேரம் முடிவுற்றது.

[குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப் பெற்றது என்பதைக் குறிக்கும்.]

(2) தகவல் கோரல்

(அ) உறுப்பினர்கள் கொடுத்த அறிவிப்புகள் குறித்து.

திரு. சி. ஆறுமுகம் : பேரவைத் தலைவர் அவர்களே, சனிக்கிழமை அன்று தமிழகத்தில் இருக்கிற கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மேலும் மேலும் நலிந்து கொண்டிருக்கின்றன என்பதைக் குறித்து இந்த மன்றத்தில் அரைமணி நேர விவாதம் வேண்டுமென்று உங்களிடத்தில் நோட்டீஸ் கொடுத்தி